



சிறப்புச் சொல் துணையகராதி
தடய அறிவியல் ஆய்வகம்

Supplementary Glossary of Special Terms
Forensic Science Laboratory

(தமிழ் வளர்ச்சித் துறையால் அறுதியிடப்பெற்றது.)



தமிழ்நாடு அரசு

1984

தமிழ்நாடு அரசுக்காகத் தமிழ்நாடு எழுதுபொருள் அச்சுத்துறை
இயக்குநரால் அச்சிடப்பெற்று வெளியிடப்பட்டது.

தமிழாக்கம் 1 தடய அறிவியல் ஆய்வவம்.

கூர்ந்தாய்வாளர் : திரு. சி. செல்வராஜ், எம். ஏ.,
உதவி இயக்குநர்
(மொழி பெயர்ப்பு).
தமிழ் வளர்ச்சித் துறை.

திறப்புச் சொல் துணையகராதி

தடய அறிவியல் ஆய்வகம்

A

Abortifacient	..	கருச் சிதைலூட்டி	
Abortion	..	கருச் சிதைவு	
Absorbance	..	உட்கிரகிப்பு	
Absorption curve	..	உட்கிரகிப்பு வளைவு	
Absorption maximum	..	உச்ச உட்கிரகிப்பு; அதிக அளவு உட்கிரகிப்பு	
Absorption technique	..	உட்கிரகித்தல் உத்தி	
Acaricide	..	அக்காரிசைடு	
Acetaldehyde	..	அசிடால்டிஹைடு	
Acetic Acid	..	அசிடிக் அமிலம்	
Acid stain	..	அமிலக் கறை	
Acid value	..	அமில மதிப்பு	
Acoustic Meatus	..	செவிக் குழாய்	
Acquisition slope (Writing)	..	பழக்கத்தில் வந்த (எழுத்தின்) சாய்வு	
Active ingredient	..	செயல் திறனுடைய ஆக்கக்கூறு	
Active Principles of Oduvan	..	ஒடுவன் தழையின் நச்சுப் பொருட்கள்	
Acute gastritis	..	கடுமையான கோளாறு	வயிற்றுக்
Acute irritation	..	கடுமையான எரிச்சல்	கடுமையான அரிப்பு
Acute poisoning	..	கடுமையான நஞ்சுட்டல்	
Acute psychosis	..	கடுமையான மூளைக் கோளாறு	
Acute Renal failure	..	கடுமையான கோளாறு	சிறுநீரகக்
Additions	..	கூட்டல் ; சேர்த்தல்	
Adhesive	..	ஒட்டுப் பசை	
Adhesive stamp	..	ஒட்டு வில்லை	
Adjuvant	..	துணை வினை ஊக்கி	
Admittedly genuine writings	..	மறுப்புக்கிடமின்றி உண்மையான ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துக்கள்	

Adsorbent	.. பரப்புக் கவர்வன;
Adsorption	.. பரப்புக் கவர்ச்சி ; பரப்பு ஊன்றுகை ; பரப்புத் தழுவல்
Adultration	.. கலப்படம்
Agar	.. அகர் ; கடற்பாசி
Agglutination tube	.. ஒட்டு நிகழ்வு குழல்/குழாய்
Agglutinin	.. (அணு) ஒட்டுதல் உண்டாக்கும் பொருள்
Agglutिनogen	.. (அணு) ஒட்டுதல் ஊக்கி
Air gun	.. காற்றழுத்தத் துப்பாக்கி
Albumen	.. ஆல்புமின் ; (முட்டையின் வெள்ளைப் பகுதி)
Alcohol estimation	.. சாராயத் திட்டமிடல்
Alignment	.. ஒழுங்குபடுத்துதல் ; வரிசைப் படுத்துதல்
Alignment characteristics	.. ஒழுங்குபடுத்துவதில் ; காணப் படும் குண நலன்கள்
Alkaloid	.. ஆல்கலாய்டு
Alkaloid of Nux Vomica	.. எட்டியின் ஆல்கலாய்டு
Alloy Analysis	.. உலோகக் கலவையின் பகுப் பாய்வு
Alteration	.. திருத்தம்
Altered letter design	.. திருத்தப்பட்ட எழுத்தின் வடிவம்
Alternative	.. மாற்று வழி ; இரண்டில் 'ஒன்றான
Aluminium Plate	.. அலுமினியத் தட்டு
Alveolar Margin	.. காற்று நுண்ணரைச் சுவர்
Ammonium Nitrate	.. அம்மோனியம் நைட்ரேட்டு
Ammunition clip	.. தோட்டாத் தாங்கி (அழுத்தி).
Amorce	.. பொட்டு வெடி
Amorphous Substance	.. உருவமற்ற பொருள்
Ampoule	.. சிறு குழல்
Amyl Alcohol	.. அமில் சாராயம்
Amyl barbitone	.. அமில் பார்பிடோன்
Analysis of glass	.. கண்ணாடியின் பகுப்பாய்வு
Anaphylaxis	.. வினை ஊக்கு பொருள் தாங்கு வலிவு

Ancient document	.. தொன்மையான ஆவணம்
Angle	.. கோணம்
Angle of twist	.. சுழற் கோணம் (துப்பாக்கிக் குழல்)
Angle of walk	.. நடைக் கோணம் (சுவட்டின் கோணம்)
Angular writing	.. எழுத்துக்களின் கோணம்
Animal	.. விலங்கு
Animal hair	.. விலங்கின் முடி
Animal house	.. விலங்கு இல்லம் ; அகம்
Animal tissue	.. விலங்கின் மெய்மம்
Anode	.. நேர்மின்வாய்
Anomalies in grouping	.. வகை பிரிப்பில் முரண்பாடு
Anonymous letter	.. எழுதியவர் பெயரில்லாத கடிதம்
Anoxia	.. பிராண வாயு குறை நிலை
Antero-posterior Axis	.. முன்பின் ஊடுவரை
Anthio	.. ஆன்தையோ
Antibiotics	.. நோய் நுண்ணுயிர் கொல்லி
Antibody	.. எதிர்ப் பொருள்
Antidepressant	.. சோர்வுத் தணிப்பான்
Antidote	.. நச்சு முறிப்பான்
Anti-fowl	.. கோழியின் (குருதி) எதிர்
Antigen	.. வினை ஊக்கும் பொருள்
Antigen slot	.. வினை ஊக்கும் பொருள் குழி
Anti human	.. மனிதக் (குருதி) எதிர்
Antimony Trioxide	.. நீலாஞ்சன டிரைஆக்ஸைடு
Antimony sulphide	.. நீலாஞ்சன சல்பைடு
Antiseptic	.. நோய் நுண்மத் தடை/நச்சுத் தடை
Antisera	.. காப்புக் குறுதி நீர் (எதிர் குருதி வடிநீர்)
Anti-sheep	.. ஆட்டின் (குருதி) எதிர்
Anvil	.. தோள்பட்டை எலும்பு ; பட்டைத் தளம்
Appear to be similar	.. ஒரேமாதிரியாகத் தோன்றும்
Appear to correspond	.. தொடர்புடையதாகத் தோன்றும்

Area of contact	.. தொடுகைப் பரப்பு
Arsine	.. உள்ளிய நீரகை
Arsenic	.. உள்ளியம்
Arsenic Trioxide	.. உள்ளிய டிரை ஆக்ஸைடு
Arsenic Sulphide	.. உள்ளிய சல்பைடு
Arson	.. தீ வைப்பு
Arsonist	.. தீ வைத்தவன்
Arteriosclerosis	.. தமனி இறுக்கம்
Associative Evidence	.. கூட்டுத் தடயம்
Ascending technique	.. ஏற்றத் திறன்
Ascitic fluid	.. மகோதரப் பாய்மம்
Aseptic fluid	.. நோய் நுண்மத் தடைப்பாய்மம்; நச்சுத் தடைப்பாய்மம்
Aspirated fluid	.. உறிஞ்சப்பட்ட திரவம்
Assisted signature	.. உதவியுடன் போடப்பட்ட ஒப்பம்
Atomic Absorption spectrometer.	.. அணு உட்கிரகிப்பு நிறமாலை மானி
Atrophied bulb	.. நிலை சிதைந்த (முடியின்) குமிழ்
Atropine	.. நச்சுக்கார வகை
Authentic samples	.. மூல மாதிரி ; அசல் மாதிரி
Authorship	.. ஆக்கியோன் தொழில்
Automatic	.. தானே இயங்குகிற
Automobile accident	.. உந்தூர்தி விபத்து
Automobile glass	.. உந்தூர்திக் கண்ணாடி
Avidity of the serum	.. குருதி வடிநீரின் வீரியம்

B

Background suppression	.. பின்னணிக் குறைப்பு
Backing sheet	.. ஆதரவுத் தாள்
Back sight	.. (துப்பாக்கி) பின் குறிநோக்கி
Backward tilt	.. பின்பக்க சாய்மானம்
Bacterial decomposition	.. நுண்கிருமியால் ஏற்படும் சிதைவு
Bactericide	.. நுண் கிருமி கொல்லி
Ball ammunition	.. ஒற்றைக் குண்டுத் தோட்டா
Ballot paper	.. வாக்குச் சீட்டு

Ball point pen ink	.. குமிழ் (பந்து) முனை எழுத்து கோல் மை
Barbiturates	.. தூக்க மருந்து (உருப் பளிங்குப் பொடி)
Barrel length	.. துப்பாக்கிக் குழலின் நீளம்
Barrel washings	.. துப்பாக்கிக் குழல் கழுவியன
Baygon spray	.. பேகான் மருந்து
Baytex	.. பேடெக்ஸ்
Beads	.. மணிகள்
Benzene	.. சாம்பிராணி எண்ணெய்
Benzidine test	.. பென்சிடைன் சோதனை
Bibliography	.. நூல் விவர அட்டவணை நூற்றொகை
Bill hook	.. அரிவாள்
Binocular magnifier	.. இருகண் உருப்பெருக்கி
Binocular microscope	.. இருகண் நுண்ணோக்கி
Black	.. கறுப்பு
Blackening and severe corrosion	.. கறுமையாதலும் கடும் அரிப்பும்
Blackmailing letter	.. மிரட்டிப் பறிக்க எழுதப்படும் கடிதம்
Blackish	.. கறுமையான
Bladder	.. பை
Blemish	.. களங்கம்
Block lettering	.. பருமனான எழுத்து
Blocks	.. அடைப்புகள் ; தடைகள்
Blood	.. இரத்தம் : குருதி
Blood group	.. இரத்த வகை
Blood stain	.. இரத்தக் கறை
Blood stain swab	.. இரத்தக் கறை (பஞ்சு) துடைப்பு
Blots	.. ஒற்றுதல்; ஒற்றும்; உறிஞ்சும்
Blotting paper	.. உறிஞ்சு தாள்
Blouse	.. ரவிக்கை
Blow back operated	.. பின் உந்தலால் இயங்கும்
Blue	.. நீலம்
Blue black iron gallotannate ink..	.. இரும்பு காலோடனேட் கலந்த கருநீல மை
Blue black lines of gums	.. ஈறுகளில் உள்ள கருநீலக் கோடுகள்

Bluish	.. நீலமான
Blurring of vision	.. மங்கிய பார்வை
Bodice	.. மார்க் கச்சை
Body hair	.. உடல் முடி
Bolt operated	.. செருகு தாழால் இயங்கும்
Bore	.. துளை
Brain	.. மூளை
Brassiere	.. மார்புக் கச்சை
Brass vessel	.. பித்தளைப் பாத்திரம்
Breech loading gun	.. தோட்டாத் துப்பாக்கி
Broken pieces	.. உடைந்த துண்டுகள்
Broncho Pneumonia	.. நுரையீரல் மூச்சுக்குழல் அழற்சி
Brown hair	.. செம்பட்டை முடி
Brown stain	.. பழுப்புக் கறை
Brownish oily liquid	.. எண்ணெய் போன்ற பழுப்பு நீர்ப் பொருள்
Brownish viscous liquid	.. பாகு போன்ற பழுப்பு நீர்ப் பொருள்
Brucine	.. காஞ்சிரங்காய் கார்ப் பொருள்
Buckshot ammunition	.. ரவைத் தோட்டா
Buffer	.. செறிவுமாறா (கரைசல் நிலை) தாங்கி
Bulb	.. குமிழ்
Built-in type	.. உள்ளடங்கிய வகை
Bullet	.. குண்டு
Burglary	.. (பெருங்) கொள்ளை
Burning test	.. எரி சோதனை
Burnt-accelerant	.. எரிந்து எஞ்சிய முடிக்கி
Burta barbitone	.. பியூடா பார்பிடோன்
By volume	.. கன அளவு மூலமாக
By weight	.. எடை மூலமாக

C

Calibre	.. அளவு : துப்பாக்கிக் குழலின் உள்ளிட்டம்
Calorific value	.. வெப்பத் திறவுளவு எண்
Calorimeter	.. வெப்ப அளவி

Cancellation stamp	..	விலக்கு முத்திரை
Cancelling ink	..	நீக்கும் மை
Cannabis	..	கன்னாபிஸ் (கஞ்சா)
Cannelure	..	குண்டின் நடுவிலுள்ள பள்ளம்
Canvas holster	..	கித்தான் உறை
Capillary	..	நுண் துளைக் குழல் ; தந்துளி
Carbamate type insecticide	..	கார்பமேட்டு வகை பூச்சிக் கொல்லி
Carbon copy	..	கரித்தாள் படி
Carbondioxide	..	கரியமில வாயு
Carbon ink	கரி மை
Carbon monoxide	..	கார்பன் மோனாக்சைடு
Carbon paper	..	படியெடு தாள்; கரிப்படி தாள்; மைப்படி தாள்
Carbon writing	..	படியெடு தாள் எழுத்து; கரித் தாள் எழுத்து
Carboxyhaemoglobin	..	கரிம ஹிமோகுளோபின்
Cardiac failure	..	இதயக் கோளாறு
Cartridge and live cartridge	..	தோட்டா ; சுடப்பட்டாத தோட்டா
Case history	..	வழக்கு விவரம்
Case number	..	வழக்கு எண்
Catarrh	..	நீர்க் கோர்வை ; மூக்கடைப்பு.
Cathode	..	எதிர் மின் வாய்
Caustic alkali	..	எரிகாரம்
Central fire cartridge	..	மைய சுடு மருந்து தோட்டா
Centrifugation	..	மையம் விட்டோடச் செய்தல்
Centrifuge	..	மையம் விட்டோடச் செய்கருவி
Cerebral anaemia	..	மூளைச் சோகை
Cerebral deterioration or emotional disturbance.	..	மூளை பாதிப்பு; உணர்ச்சியின் பாதிப்பு
Cerebral or epileptic Convulsions	..	வலிப்பு நோய்
Cerebro-Vascular disease	..	மூளை இரத்த ஓட்ட நோய்
Cerebro spinal fluid	..	மூளை தண்டுவடப் பாய்மம்
Cervical smear/swab	..	பெண் குறி உள்பகுதித் துடைப்பு
Chamber mark of the gun/weapon	..	துப்பாக்கியின் தோட்டா அறையினால் ஏற்படும் குறி
Chamber saturation	..	கொள்கலம் பூரிதமாதல்

Chappals	..	செருப்பு
Characteristic band of reduced haemochromogen	..	குறைக்கப்பட்ட ஹிமோகுரோமோஜென்லுக் குரிய நிறப்பட்டை (ஒலி உறிஞ்சி)
Characteristics	..	பண்பு நலன்கள்
Characterisation	..	பண்பாய்வு
Charred	..	கருகிய
Charred document	..	கருகிய ஆவணம்
Chemical	..	வேதியப் பொருள்
Chemical decomposition	..	வேதியற் சிதைவு
Cheque	..	காசோலை
Cheque-writing machine	..	காசோலை எழுதும் கருவி
Chipped flakes	..	சீவல்கள்; செதுக்கிய துகள்
Chloral hydrate	..	குளோரல் ஹைட்ரேட்
Chlordane	..	குளோர்டேன் (பூச்சிக் கொல்லி)
Chlorine	..	(குளோரின்) பாசிகம்
Chlorinated cresols	..	பாசிக கிரிசால்கள்
Choke of the gun/weapon	..	துப்பாக்கிக் குழலின் குறுகல்
Chromatography	..	நிற ஆய்வியல்
Chromatogram	..	நிற ஆய்வுப் படம்
Chronic bowel lossness with colic	..	நீடித்த அடிவயிற்று வலியுடன் கூடிய மலச் சிக்கல்
Chronic Pharyngitis	..	நீடித்த தொண்டை அழற்சி
Chronic poisoning	..	நீடித்த நச்சுட்டல்
Clasp knife	..	மடக்குக் கத்தி
Class characteristics	..	வகுப்புப் பண்பு நலன்கள்
Clot	..	உறைவு
Clumping	..	அடர்த்தியாதல்; செறிவாதல்
Coat	..	மேற்கத்திய மேலங்கி
Cocking of the gun	..	ஆயத்தப்படுத்தப் பட்ட நிலை (துப்பாக்கி)
Coin and currency examination	..	நாணய, தாள் நாணய ஆய்வு
Cold Antibodies	..	குளிர் எதிர் பொருள்
Collars	..	கழுத்துப் பட்டை; பிடிப்புப் பட்டை
Colloidal substance	..	படியா நுண்குழம்புப் பொருள்

Colonic motility	..	பெருங்குடல் கடைப் பகுதி இயக்கம்
Colonic neoplasm	..	பெருங்குடல் கடைப்பகுதி நியோபிளாசம்
Coloured chalks	..	வண்ணச் சுண்ணக் கட்டிகள்
Coloured lighting	..	வண்ண ஒளியமைப்பு
Coloured material	..	வண்ணப் பொருள்
Column	..	நிரல்
Column Chromatography	.	நிரல் வழி நிற ஆய்வியல்
Coma of Severe myxoedema	..	கடுமையான வளர் சிதை மாற்றக் கோளாறால் ஏற்பட்ட செயலின்மை
Combinations of filters	..	வடி, கட்டிக் கோர்வைகள்
Combustion products of Gunpowder or smokeless powder.	..	கரி மருந்தின் எரிவினைப் பொருட்கள் அல்லது புகையா மருந்தின் எரிவினைப் பொருட்கள்
Combustible	..	எரியக்கூடிய; எரியும்
Comparison microscope	..	ஒப்புமை நுண்ணோக்கி
Compatible	..	ஒற்றுமையுள்ள ; பொருத்த முள்ள
Compatibility	..	பொருத்தம்; ஒற்றுமை
Competent witness	..	தகுதியுள்ள சாட்சி
Complete bulb	..	முழுமையான (முடி) சூழிழ்
Complexity of the letter structure	..	எழுத்தமைப்பின் சிக்கல்
Composition of Glass	..	கண்ணாடியின் அங்கப் பொருட்கள்
Compound microscope	..	கூட்டு நுண்ணோக்கி
Compression marks	..	அழுத்தத்தாலான அடையாளங்கள்
Compromise point source	..	உடன்பாட்டுக் குறி வகைகள்
Concentration	..	அடர்வு ; அடர்வித்தல் ; ஒரு முகப்படுத்துதல்
Condition governing intelligibility	..	புரிய வைப்பதற்கான நிபந்தனை
Confirmatory test	..	உறுதிப்படுத்தும் சோதனை
Congestion	..	நெருக்கம்
Connecting storke	..	இணைக்கும் கோடு
Constant current	..	மாறாத (மின்) ஓட்டம்
Constant defect	..	மாறாக் குறை

Constant potential	..	மாறாத (மின்) அழுத்தம்
Constituents of ink	..	மையின் அங்கப் பொருட்கள்
Control specimen (Sample)	..	கட்டுப்படுத்தப்பட்ட; ஒப்புமைக் குரிய பொருள்
Control bit	..	ஒப்புமைக்கான துண்டு
Control impression	..	ஒப்புமைக்குரிய பதிவு
Contour	..	மேடு பள்ளங்கள்
Conventional photography	..	மரபு வழி நிழற்படக் கலை
Convolutd tubes	..	பின் வளைவுக் குழல்
Copied forgery	..	பார்த்தெழுதிய போலிக் கையெழுத்து (ஆவணம்)
Copper sulphate	..	மயில் துத்தம்
Copper vessel	..	தாமிரப் பாத்திரம் ; செப்புப் பாத்திரம்
Copper wire examination	..	தாமிரக் (செப்பு) கம்பி ஆய்வு
Copy book form	..	நூல் வடிவப் படி
Copying ink	..	நகல் எடுக்கப் பயன்படும் மை
Copying pencil	..	நகல் எடு எழுதுகோல்
Coranal plane	..	தலையின் மையக் கோட்டுப் பகுதி
Corrosion	..	அரிப்பு (அமிலம்)
Corrosion test	..	அரிமானச் சோதனை
Corrosive stenosis of the stomach	..	வயிற்று எரிச்சல்
Cortex	..	புறணி
Cosine of angle	..	கொசைன் கோணம்
Cotton	..	பருத்தி; பஞ்சு
Could have originated form	..	தோன்றியிருக்கக்கூடும்
Counterfeit	..	கள்ள; போலி
Country arrack	..	நாட்டுச் சாராயம்
Country made and factory made	..	நாட்டுத் தயாரிப்பு; தொழிற்சாலைத் தயாரிப்பு
Country made bomb	..	நாட்டு வெடி குண்டு
Crack	..	விரிசல்
Crackle	..	சலசலப்பு; முறிவொலி
Craters	..	குழிகள்; பள்ளங்கள்
Crayon writing	..	வரை பொருள் எழுத்து
Creases	..	மடிப்புகள்

Crepe sole	..	கிரேப்பினா லான செருப்பின் அடிப்பாகம்
Cresol	..	கிரிசால்
Crime bit	..	குற்றத் தொடர்பான துண்டு
Crime number	...	குற்ற எண்
Crime scene kit ; Crime scene box		குற்ற நிகழ்விடச் சோதனைக் கருவிகள் பெட்டி
Cross examination	..	குறுக்கு விசாரணை
Cross over	..	எதிர் மாற்றம்; இணை மாற்றம்
Cross section	..	குறுக்கு வெட்டு; குறுக்கு வெட்டுத் தோற்றம்
Cross-reaction	..	குறுக்கு எதிர்வினை
Crystalline substance	..	படிசுப்பொருள்
Cumulative poisons	..	நச்சுக்களின் கூட்டு வினை
Curvature	..	வளைவு
Cut edges	..	வெட்டுண்ட ஓரங்கள்
Cut ends	..	வெட்டுண்ட நுனிகள்
Cuticle	..	புறத் தோல்; புறப்பகுதி; உறை
Cut locks	..	வெட்டுண்ட (குழல்) கற்றைகள்
Cutting Tools	..	வெட்டும் கருவிகள்
Cursive writing	..	தொடரெழுத்து
Cyclonite	..	சைக்லோனைட்
Cylindrical container	.	உருளை வடிவக் கொள்கலம்
Cytotoxic Anoxia	..	உயிரணு மட்டத்திலான பிராணவாயு குறை நிலை; பிராணவாயு குறைவினால் உயிரணு நச்சுட்டப்படல்

D

Dagger	..	கட்டாரி; சூத்து வாள்
Dark brown gelatinous mass in stomach	..	வயிற்றிலுள்ள வழுவழப்பான கரும் பழுப்புப் பொருள்
Dark brown stain	..	கரும் பழுப்புக் கறை
Dark hair		கருமுடி
Date and time of finding of Article		பொருளைக் கண்ட நாளும் நேரமும்

Dating	..	கால நிர்ணயம்
Dating characteristics	..	கால நிர்ணயப் பண்புக் கூறுகள்
Dating evidence from printed heading	..	அச்செழுத்திலிருந்து கிடைக்கும் கால நிர்ணயச் சான்று
Datura seed coat	..	ஊமத்தை விதையின் மேலுறை
D.D.T.	..	டி.டி.டி.
Decant	..	இறுத்தல்
Deceptive appearance	..	ஏமாற்றுத் தோற்றம்; கானல் தோற்றம்
Deciphering	..	மறைந்த எழுத்துக்களை புலப்படுத்துதல்
Deep-freeze	..	ஆழ்ந்த உறைவு
Deep impression	..	ஆழ் பதிவு
Defaced	..	உருக்குலைத்தல்
Defective impressions	..	குறைபாடுள்ள பதிவுகள்
Defibrinated	..	பைபிரின் புரத இழைமம் நீக்கிய
Deficiency	..	பற்றாக்குறை
Definition	..	இலக்கணம் ; வரையறை
De-gas	..	வாயு அகற்று
Degree of enlargement	..	பெரிதாக்கும் அளவு
Degree of fit	..	பொருந்தும் அளவு
Delirium	..	பிதற்றல்
Density Gradient	..	அடர்த்திச் சரிவு
Density Gradient Tube	..	அடர்த்திச் சரிவுக் குழல்
Dent	..	ஒடுக்கம்
Depressant	..	மனச் சோர்வூட்டி
Depressant effects	..	மனச் சோர்வு விளைபயன்
Depression	..	குழிவு ; மந்தம் ; மனச் சோர்வு
Depression slide	..	குழிவுள்ள (கண்ணாடி) பட்டைகள்
Depressed Impression	..	அழுந்திய பதிவு
Descending technique	..	இறங்கும் முறை
Description of article	..	பொருள் விவரம்
Designed	..	வடிவமைக்கப்பட்ட
Desosination	..	வகைப்பாடுகள்
Destructive nature of poison	..	நச்சின் அழிக்கும் தன்மை

Detached letter script	.. பிரிந்துள்ள எழுத்து வாசகம்
Deteriorated signature	.. சிதைந்த ஒப்பம்
Determinant	.. அறுதியாக
Detoxication	.. நச்சு முறித்தல்
Detoxicating mechanism	.. நச்சு முறிக்கும் வழிமுறை
Detriment	.. ஊறு
Developer	.. உரு துலக்கி
Developing process	.. உரு துலக்கும் முறை
Deviation	.. விலக்கம்; பிறழ்ச்சி
Devitrification	.. பொரிந்து போதல்
Dhobi mark	.. வண்ணார் குறி
Dhoti	.. வேட்டி
Diabetic acidosis	.. நீர்ழிவு நோயில் அமிலமேற்ற நிலை
Diaeresis	.. எழுத்தின் புள்ளிகள்
Diagnosis of the disease	.. நோய்க் கணிப்பு
Diameter	.. விட்டம்
Diazinon	.. டியசினான்
Dicoumarol	.. டைகொமரால்
Dieldrin	.. டைஎல்டிரின்
Diesel	.. டீசல்
Difference	.. வேறுபாடு
Differential count	.. வகைப்படுத்தி எண்ணுதல்
Differential spectro- photometry	.. மாறுபாடுகள் துலக்கும் நிறப் பிரிகைப் படவியல்
Different races	.. வெவ்வேறு இனங்கள்
Diffused band	.. மங்கிய பட்டி; கலங்கிய பட்டி
Diffused light source	.. சிதறிய ஒளிமூலம்
Diffusion	.. பரவுதல்
Dilution	.. நீர்த்தல்
Dimension	.. பரிமாணம்
Direct positive paper	.. நேரடி புகைப்படத் தாள்
Dirt	.. அழுக்கு
Dirty	.. அழுக்கான
Discharge lamp	.. மின் இறக்க விளக்கு
Discrepancy	.. முரண்பாடு

Discrimination with filters	..	வடிகட்டிகளினால் வேற்றுமை கண்டறிதல்
Disguise	..	மாறு தோற்றம்
Disintegrated	..	சிதைந்துபோன
Dispersion	..	சிதறல்; நிறப் பிரிகை
Disputed	..	தர்க்கத்துக்குரிய; சர்ச்சைக் குரிய
Disputed Paternity	..	தந்தை குறித்த சர்ச்சை
Distinctive marks	..	தனித்தன்மை காட்டும் குறிகள்
Distilled water	..	வாலை வடி நீர்
Diuresis Oliguria	..	சிறுநீர் போக்குக் கோளாறு
Diuretic phase	..	சிறுநீர் பெருக்க நிலை
Diverti Culitis	..	மலக்குடல் வீக்கம்
Documents Division	..	ஆவணப் பிரிவு
Document Expert	..	ஆவண நிபுணர்
Double Barrel Breech Loading Gun (D.B.B.L.)	..	இருகுழல் தோட்டாத் துப்பாக்கி
Double Barrel Muzzle loading Gun (D.B.M.L.)	..	இருகுழல் மருந்து (முன் வழி நிரப்பு) துப்பாக்கி
Double distilled water	..	இருமுறை வாலை வடிநீர்
Double layer	..	இரட்டைப் படிவம்
Double impression	..	இரட்டைப் பதிப்பு
Doubling	..	இரட்டிப்பு
Drug addiction	..	போதைப் பொருளுக்கு (மருந்திற்கு) அடிமையாதல்
Drunkenness Certificate	..	குடிபோதைச் சான்றிதழ்
Drowsiness	..	முன் உறக்க நிலை ; மந்தநிலை
Ductility	..	கம்பியாகும் தன்மை
Duodenum	..	முன் சிறுகுடல்
Durable Cast	..	நெடுநாள் நிலைக்கும் பதிப்பு
Dust	..	தூசி
Dust impression	..	தூசியில் படிந்த பதிவு
Dye	..	சாயம்
Dyestuff ink	..	சாய மை
Dynamite	..	வெடி பொருள்
Dyspnoea	..	மூச்சுத் திணறல்

Earth	::	மண்
Ejector mark	..	வெளித் தள்ளியின் குறி
Electric field	::	மின் புலம்
Electro deposition	..	மின் படிமமாக்கல்
Electro gravimetric Analysis	..	மின் எடையறி பகுப்பு
Electrolyte	..	மின் பகு பொருள்
Electrophoresis	..	மின் முனைக் கவர்ச்சி முறை
Electrophoretic separation	..	மின் முனைக் கவர்ச்சிப் பிரிப்பு
Electroendosmosis	..	மின் உட் சவ்வூடு பரவுதல்
Electron microscope	..	மின்னணு நுண் உருப்பெருக்கி
Electroprecipitation	..	மின்வழி வீழ் படிவாக்க முறை
Elongated Bullet	..	நீட்டப்பட்ட குண்டு
Elongated feature	..	நீட்டப்பட்ட வடிவம்
Eluent	..	நழுவக் கழுவி
Elution technique	..	நழுவக் கழுவல் முறை
Embalming	..	பதனிடல்
Emblem	..	இலச்சினை
Emission	..	உமிழ்தல்
Empty cartridge case	..	வெற்றுத் தோட்டா உறை
Emulsibility	..	பசைக் குழம்பாகு திறன்
Emulsion	..	புசைக் குழம்பு
Enamelled plate	..	மெருகேற்றிய தட்டு
Engine number	..	பொறி எண்
Engraving	..	பொறித்தல்
Enhancement of faint markings	..	தெளிவற்ற குறிகளை மிகைப் படுத்துதல்
Enlargement	..	உருப் பெருக்கம்
Entry wound (Gun shot injury)	..	(துப்பாக்கி குண்டு) நுழைவுக் காயம்
Envelope	..	உறை
Epigastric Convalescence	..	அடி வயிற்று நோய் நீர் படலம்
Epi Gastrium	..	அடி வயிறு
Epileptic convulsion	..	காக்காய் வலிப்பு
Epithelium	..	புறப் படலம்

Equidistant	—	சம தொலைவிலுள்ள; சம தூரம் உள்ள
Erasure	..	அழித்தல்; அழிப்பான்
Erect posture	..	நிமிர்ந்த நிலை
Erosion	..	அரித்தல்
Erosion of mucous membrane	..	சிலேட்டுமப் படல அரிப்பு
Esparte papers	..	எஸ்பர்டோ தாள்
Estimation of age based on solubility	..	கரை திறனால் காலத்தை நிர்ணயித்தல்
Etching	..	அரித்தெடுத்தல்
Ethyl alcohol	..	மென் சாராவி
Even illumination	..	சீரான ஒலியமைப்பு
Ever silver Tumbler	..	துரு ஏறா எஃகு உருள் குவளை
Every contact must leave its trace	..	ஒவ்வொரு தொடுகையும் அதனுடைய துல்லியத் தடயத்தை விட்டுச் செல்லும்
Evidentary object	—	சாட்சியப் பொருள்; சாற்றுப் பொருள்
Evidentary traces	..	துல்லியத் தடயங்கள்
Evidential	..	சாட்சியமாகக் கூடிய; சான்றாகக் கூடிய
Evidential value	—	சாட்சிய மதிப்பு; சாட்சியத் திறன்
Excessive Langur	..	அதிகச் சோர்வு
Excitation	..	கிளர்ச்சி; உணர்வூட்டல்
Exchange	..	மாற்று; மாற்றம்
Exit wound (Gun shot injury)	..	(துப்பாக்கிக் குண்டு) வெளி வழிக் காயம்
Explosive	..	வெடி மருந்து
Exposure	..	ஒளிக்குக் காட்டல்; வெளிப்படையாக்குதல்
Extension	..	விரிவாக்கல்; நீட்டல்
Extent of Rusting	..	துருப் பிடித்த அளவு
Extent of variation	..	மாறுபாடுகளின் எல்லை
External Auditory Meatus	..	புறச் செவிக் குழி
Extract	..	சாரம்
Extraction	..	சாரம் இறக்கல்
Extractor mark	..	பிடித்திழுப்பானின் குறி

Extraneous markings	.. அயல் பொருட்கள் ஏற்படுத்திய குறிகள்
Extreme range of shots	.. குண்டு பாயும் மிகையெல்வலை
Eye fissure	.. கண் பிளவு
Eye piece	.. கண்ணருகு கருவி

F

Facial palsy	.. முக வாதம்
Facsimile	.. நேர்படி; அசலச்சு
False-positive reaction	.. தவறான உடன்படு எதிர்வினை
Fastening device	.. இணைப்பான்
Fatal Dose	.. சாவை விளைவிக்கும் அளவு
Fatty degeneration	.. கொழுப்பு நைவு
Fatty deposit	.. கொழுப்புப் படிவு
Faulty type face	.. குறைபாடுள்ள அச்சு முகம்
Felt pen writing	.. ஒற்றி எழுதுகோல் எழுத்து
Fenitrothion	.. ஃபெனிட்ரோதையான்
Fertilisers	.. உரங்கள்
Fibre	.. இழைமம்
Fibre identification	.. இழை அடையாளம் காணல்
Fictitious signature	.. கற்பனை ஒப்பம்
Filter	.. வடிகட்டி
Filtered	.. வடிகட்டிய
Filter paper	.. வடிகட்டுத் தாள்
Filtrate	.. வடிநீர்
Filtrant	.. வடிகட்டப்படும்
Fine Detail	.. நுண்ணிய விளக்கம்
Fine line development	.. நுண்கோடு உருவாக்கம்
Finger print	.. விரல் பதிவு
Firearms identification	.. தூப்பாக்கி அடையாளம் காணல்
Firing pin	.. (தூப்பாக்கியின்) சுடும் ஊசி
Firing Pin mark	.. சுடும் ஊசிக் குறி
Fish tail	.. மீன் வால்
Fixing	.. பொருத்துதல் ; நிலைப்படுத்துதல்
Flame Photometer	.. பிழம்பு படமெடுப்பி
Flammable	.. பற்றி எரியக்கூடிய

Flash point	.. தீப்பற்றும் நிலை
Flash point apparatus	.. தீப்பற்று நிலைகாட்டும் கருவி
Flask	.. குடுவை
Flexion	.. சாய்வு
Float test	.. மிதவைச் சோதனை
Floral design	.. மலர் வடிவம்
Flow rate	.. பாயும் வேகம்
Fluorescence	.. கிளர் ஒளிர்வு
Fluorescent	.. கிளர் ஒளி வீச்சு
Flux oil	.. இளக்க எண்ணெய்
Focussing arrangement	.. குவியப்படுத்தும் அமைப்பு
Foot print	.. பாதத் தடம்
Forensic Serology	.. (தடய அறிவியல்) குருதி வடிநீரியல்
Foresight	.. முன் குறிநோக்கி (துப்பாக்கி)
Forgery (Forged)	.. போலி ஆவணம் (புனைதல்)
Forgery-proof signature	.. கள்ளக் கையெழுத்திட முடியாத ஒப்பம்
Formaldehyde	.. ஃபார்மால்டிஹைடு
Formalith Negative material	.. கல்லச்சு எதிர் உருவப் பொருள்
Format size	.. ஒருவகை அளவு
Fouling	.. எரிபொருள் தூள் (துப்பாக்கி குழாயில்) படிதல்
Fraction	.. பின்னம் ; கூறு
Fraudulent alteration	.. மோசடித் திருத்தம்
Fraudulent writing	.. மோசடி எழுத்து
Frayed end	.. பிசிறுள்ள முனை ; விரிமுனை
Free hand forgery	.. தன்னிச்சையான போலி ஒப்பம்
Frequency	.. அதிர்வெண் ; அலைவெண்
Fresh stain	.. புதுக் கறை
Friction Ridges	.. உராய்வு ரேகைகள் (கோடுகள்)
Frontal bone	.. நெற்றி எலும்பு
Fulminate	.. ஒளி ஒளி அதிர்வு
Full Shirt	.. முழுக்கைச் சட்டை

Fume cup-board	.. புகை வெளியேற்று
Fumigation	.. புகையடித்தல்
Fungicide	.. பூசணக் கொல்லி
Furnace oil	.. உலை எண்ணெய்

G

Gammexane	.. காமாக்சேன்
Ganja	.. கஞ்சா
Garrulity and Hilarity	.. உளறலும் உற்சாகமும்
Gas chromatography	.. வாயு நிற ஆய்வியல்
Gas operated	.. வாயுவினால் இயங்கும்
Gastro Colic fistula	.. இரைப்பைப் புரை வலி
Gastro colic reflex	.. இரைப்பை வலி மறிவினை
Gastro enterostomy	.. இரைப்பைக் குடலறுவை
Gastro intestinal irrigation	.. உணவுப் பாதை அழற்சி
Gauge	.. அளவி
Gel	.. களி
Gene	.. இனக் கீற்று
General appearance	.. பொதுத் தோற்றம்
Gonococci	.. மேக நோய்க் கிருமி
Genuine writings	.. உண்மையான எழுத்துக்கள்
Geometric correspondence	.. வடிவ ஒப்புமை
Germicide	.. கிருமிக் கொல்லி
Giddiness	.. தலைச் சுற்றல் ; கிறுகிறுப்பு
Gingivitis	.. பல்லீறு வீக்கம்
Glass protected filter	.. கண்ணாடிக் காப்பு வடிகட்டி
Glove	.. உறைகள்
Gown	.. அங்கி
Graphite particle	.. காரீயத் துகள்
Graphologists	.. கையெழுத்தைக் கொண்டு குணநலம் கணிப்பவர்
Greasy stinking stain	.. பிசுபிசுப்பான முடை நாற்றக் கறை
Green	.. பச்சை
Grey	.. பழுப்பு
Grey hair	.. நரை முடி
Grinding	.. அரைத்தல்

Groove	.. (துப்பாக்கிக் குழல்) சுருள் பள்ளம்
Groove impression	.. சுருள் பள்ளப் பதிப்பு
Groove width	.. புரியிடைத் தொலைவு
Group characteristics	.. தொகுதிப் பண்பு நலன்கள்
Guided hand signature	.. உதவியுடன் போட்ட கையொப்பம்
Guide line	.. வழி காட்டும் வரி
Gun powder	.. துப்பாக்கி மருந்து
Gunshot injury	.. துப்பாக்கி குட்டுக் காயம்

H

Haemagglutination	.. சிவப்பு அணுக்களின் ஒட்டு நிகழ்ச்சி
Haematosiis	.. இரத்த வாந்தி
Haematin	.. உலர் சூருதி இரும்புப் பொருள்
Haemoglobin	.. ஹிமோகுளோபின்
Hair	.. மயிர் ; முடி
Half shirt	.. அரைக்கைச் சட்டை
Hammer Head	.. சுத்தியின் தலை; சுத்தியல் தலை
Hammer mechanism	.. அடிப்பி இயங்கு முறை (துப்பாக்கியில்)
Hand grenade	.. கைவீச்சுக் குண்டு
Hand magnifier	.. உருப் பெருக்கி
Hand spectroscopce	.. நிறமாலை நோக்கி
Handwriting comparison	.. கையெழுத்து ஒப்பாய்வு
Handwriting identification	.. கையெழுத்து அடையாளம் காணல்
Handwriting testimony	.. கையெழுத்துச் சாட்சியம் ; கையெழுத்துச் சான்று
Hang fire	.. தாமதமாக வெடிக்கும்
Hardening of the mucosa with haemorrhage	.. இரத்தக் கசிவால் சளிச் சவ்வு கெட்டியாதல்
Heart	.. இதயம்
Heat resistant	.. வெப்பம் தாங்கும்
Hectograph carbons	.. பல படி கரித் தாள்
Hectograph ink	.. பல படி மை

Heel print	.. குதிகால் தடம்
Heptachlor	.. ஹெப்டாக்ளோர்
Hesitation	.. தயக்கம்
Heterozygote	.. மாற்றினச் சினைக் கரு
Hiatus	.. சிறு இடைவெளி
Highly reflecting surfaces	.. மிகு பிரதிபலிப்புப் பரப்புகள்
High power microscope	.. மிகைத் திறன் நுண்ணோக்கி
Hit-and-run-accident	.. மோதியபின் வாகனம் தப்பி ஓடிய விபத்து
Hollow point bullet	.. குழிமுனைக் குண்டு
Homicide	.. கொலை
Homogeneity of the Gel	.. களியின் சமச் சீர் தன்மை
Homozygote	.. ஒரினச் சினைக் கரு
Horizontal plane	.. கிடைத்தளம்
Human face	.. மனித முகம்
Humid chamber	.. ஈரப்பசையுள்ள அறை
Hydrochloric acid	.. ஹைட்ரோகுளோரிக் அமிலம்
Hydrogen ion concentration	.. ஹைட்ரஜன் அயனி அளவு
Hydrogen sulphide	.. ஹைட்ரஜன் சல்பைடு
Hydrometer	.. நீர் அளவி
Hyperaemia	.. இரத்தத் தேக்கத்தால் நாளம் விரிவடைதல்
Hyperinsulinism	.. மிதமிஞ்சிய கணைய நீர்த் தன்மை
Hypnotic	.. அரிநுயில் உண்டாக்கும்; ஆழ் உறக்கம் தூண்டுபவை
Hypocalcaemia	.. (இரத்தத்தில்) கால்சியம் (சுண்ணாம்பு) குறைதல்
Hypothermic	.. வெப்பம் குறைந்த
I	
Identical	.. ஒரே மாதிரியான
Identification	.. அடையாளம் காணல்
Identifying characteristics	.. அடையாளம் காட்டும் பண்பு நலன்கள்
Idiopathic and symptomatic epilepsy	.. முதல்நிலை நேரறிகுறியான காக்காய் வலிப்பு
Idiosyncrasy	.. தனி வாழ்; தனி நடை; தனி மனப்போக்கு

Illegible signature	.. தெளிவற்ற ஓப்பம்
Illegitimacy	.. முறையற்ற தன்மை
Illicit liquor	.. கள்ளச் சாராயம்
Illuminated magnifier	.. ஒளியுடன் கூடிய உருப்பெருக்கி
Illuminating equipment	.. ஒளி பாய்ச்சும் கருவி
Imitation	.. போலியான
Immersed	.. மூழ்கிய; மூழ்கடிக்கப்பட்ட
Immobile phase	.. இயங்காப் படிநிலை
Immunization	.. (நோய்) தடுப்பாற்றலளித்தல்
Immunochemistry	.. நோய் தடுப்பாற்றல் வேதியியல்
Immunoglobulin	.. நோய்த் தடுப்பாற்றல் புரதம்
Immunology	.. (நோய்) தடுப்பாற்றல் இயல்
Imperceptible pulse	.. உணரமுடியாத நாடி
Imperfection	.. அரைகுறை
Impregnation	.. நிரைத்தல்; சினைப்படுத்தல்
Impressed filter	.. அழுத்தப்பட்ட வடிப்பான்
Impression method	.. பதிவு முறை
Impressions	.. பதிப்புகள்
Inactivation	.. செயலறச் செய்தல்
Inactiveness	.. செயலற்ற தன்மை
Inclination	.. சாய்வு
Incompatible	.. பொருத்தமில்லா; ஒற்றுமையில்லா
Incomplete antibody	.. முழுமையில்லா எதிர்ப்பொருள்
Inconclusive	.. முடிவெடுக்கமுடியா
Inconspicuous characteristics	.. வெளிப்படையாகாப் பண்பு நலன்கள்
Incrustations	.. கரைப்படிவுகள்; செதுக்கல்கள்
Incubation	.. சீரான வெப்பமளித்தல்; அடைகாத்தல்
Indelible lead	.. அழியாக் கரிமுனை
Indent	.. தேவைப்பட்டியல்
Indentation	.. பள்ளம் பதியவைத்தல் (எழுத்துக்கள்)
Indications at the atopsy	.. பிண ஆராய்வில் தெரியும் அறிகுறிகள்
Indicator	.. குறிப்பான்

Indian ink	..	இந்தியன் மை
Indigo	..	அவுரி; கரு நீல நிறம்
Individual characteristics	..	தனிப்பண்பு நலன்கள்
Individuality of handwriting	..	கையெழுத்தின் தனித் தன்மை
Infanticide	..	சிசுக் கொலை
Infective and diabetic polyneuritis	..	தொற்றுதல் மற்றும் நீரழிவு தொடர்பான நரம்புக் கோளாறு
Inferior Orbital Margin	..	கண் குழியின் கீழ் விளிம்பு
Inflammation of Kidney	..	சிறு நீரக வீக்கம்
Inflamable	..	எளிதில் தீப்பற்றக்கூடிய
Infra red image converter	..	புறச் சிவப்பு வழி பிம்பம் காணும் கருவி
Infra red radiation	..	புறச் சிவப்பு கதிர் வீச்சம்
Infra Dentale	..	கீழ்த்தாடை முன்னம் பற் களின் கீழுள்ள ஈறுப் பகுதி
Ingot	..	வார்ப்பு
Ingredients	..	ஆக்கக் கூறுகள்
Inherent characteristics	..	இயல்பான பண்பு நலன்கள்
Inherent toxicity	..	இயல்பான நச்சுத்தன்மை
Inheritance	..	வழிமுறை உரிமை; மரபுரிமை
Inhibition	..	தடை; அடங்கல்
Inhibition technique	..	தடை முறை; அடங்கல் முறை
Ink eradicators	..	மை அழிப்பன
Initial strokes	..	துவக்கக் கோடுகள்
Inscriptions	..	வெட்டெழுத்துக்கள்; கல் வெட்டுகள்
Insecticide	..	பூச்சிக்கொல்லி
Instantaneous	..	உடனடியான
Instrumental analysis	..	கருவிச்சார்ந்த பகுப்பாய்வு
Intensity	..	செறிவு; அடர்த்தி
Inter maxillary structure	..	உத்தாடை அமைப்பு
Interpretation	..	பொருள் விளக்கம்
Interlineation	..	வரிப்பிளவு; வரியிடைச் சேர்ப்பு
Intersection of line	..	கோடுகளில் குறுக்குவெட்டு
Inter vertebral	..	முதுகெலும்புகளுக்கிடையே
Intestinal contents	..	குட்வின் உட்பொருட்கள்

Intestine and contents	.. குடலும் அதன் உட்பொருட்களும்
Intoxication	.. குடிமயக்க வெறி; நஞ்சூட்டல்
Intragastric drip	.. இரைப்பைக்குள் குழாய் மூலம் செலுத்துதல்
Intra-uterine injection	.. கருப்பைக்குள் ஊசி (மருந்து) போடுதல்
Intravenous	.. சிரைக்குள்
Intravenously	.. சிரைக்குள்ளாக
Investigation	.. புலன் விசாரணை
Ion migration	.. அயனிப் பெயர்ச்சி
Irrigation with Submucous haemorrhage	.. இரத்தக் கசிவுடன் கூடிய அடிச் சளிப் படல அழற்சி
Isoantibodies	.. சம எதிர்பொருட்கள்
Isolation	.. தனிமைப்படுத்துதல்
Item	.. இனம்; உருப்படி; வகை

J

Jejunal Ulcer	.. குடற்புண்
---------------	--------------

K

Kerchief	.. கைக்குட்டை
Kerosene	.. மண்ணெண்ணெய்
Ketosis	.. கீடோசிஸ்
Kidney	.. சிறுநீரகம் (குண்டிக்காய்)
Kneaded	.. பிசைதல்; பிசையப்பட்ட
Kodalith Negative Material	.. விவர எதிருருவ அச்சுப் பொருள்

L

Label	.. குறிப்புச் சீட்டு
Lace	.. சரிகை; மெல்லிய ஓட்டு; கரை
Lands	.. சுருள் இடைமேடு (துப்பாக்கி)
Largactil	.. லார்காக்டில்
Laryngitis	.. குரல்வளை அழற்சி
Larynx	.. குரல்வளை
Latch	.. தாழ்; தாழ்ப்பாள்
Latent print	.. உட்கிடை அச்சு

Lateral	..	பக்கவாட்டில்
Laterally flexed position	..	பக்கவாட்டில் சாய்நிலை
Lateral marks	..	பக்கவாட்டில் குறிகள்
Lateral side	..	பக்கவாட்டில் பகுதி
Lead	..	காரீயம்
Lead azide	..	காரீய அசைடு
Lead salt	..	காரீய உப்பு
Lead styphnate	..	காரீய ஸ்டிப்னேட்டு
Leather Hoster	..	தோல் உறை
Legal tender	..	சட்டப்பூர்வமான ஒப்பந்தப் புள்ளி
Legally genuine signature	..	சட்டப்பூர்வமான உண்மை யொப்பம்
Lens	..	கண்ணாடி வில்லை
Lens aberrations	..	வில்லைகளின் குறைபாடுகள்
Length of step	..	நடை அடி நீளம்
Lesions of the mouth	..	வாயில் உண்டான நைவுகள்
Lesions produced by corrosive irritant poison	..	அரித்து உறுத்தும் நஞ்சினால் உண்டான நைவுகள்
Lethal dose	..	மரணம் விளைவிக்கும் அளவு
Letter bomb	..	கடித வெடி குண்டு
Life size enlargement	..	உண்மை அளவு உருப்பெருக்கம் (நிழற் படம்)
Ligand Exchange chromatography	..	லிகண்டு பரிமாற்ற நிற ஆய்வியல்
Ligands	..	லிகண்டுகள் ; அயனிகளின் கூட்டுச் சேர்க்கை
Light sources	..	ஒளி மூலம்
Limit of Detection	..	கண்டறிதலின் வரம்பு
Line-by-line match	..	வரிக்கு வரி ஒற்றுமை
Line quality	..	கோட்டின் தன்மை
Lips discoloration	..	உதடுகள் நிறமிழத்தல்
Liver	..	கல்லீரல்
Loaded gun	..	குண்டு நிரப்பிய துப்பாக்கி
Location and time of discovery.	..	கண்டுபிடித்த இடமும் நேரமும்
Logwood Ink	..	லாக்வூட் மை (அமெரிக்க சாறு மர மை)

Loose	..	தளர்ந்த
Loss of the filiform papillae from the tongue.	..	நாக்குத் தீட்டுக்கள் இழப்பு
Low power microscope	..	சிறு திறன் நுண்ணோக்கி
Lubricating oil	..	மசகெண்ணெய்
Lumps	..	கட்டிகள்
Lung	..	நுரையீரல்
M		
Machine carbine	..	தானியங்கும் சுடுபடைக் கலன்
Machine gun	..	இயந்திரத் துப்பாக்கி
Macro Analysis	..	பேரளவுப் பகுப்பாய்வு
Madar juice	..	எருக்கம் பால்
Magazine capacity	..	தோட்டா அறைக் கொள்ளளவு
Magnification	..	உருப் பெருக்கம்
Magnifier	..	உருப் பெருக்கி
Main spring	..	மூல வில்
Malathion	..	மாலதியான்
Malicious Mischief	..	வன்மக் குறும்பு
Mandible	..	கீழ்த்தாடை எலும்பு
Mania	..	வெறி
Manually operated	..	கையினால் இயக்கப்படுங்
Manipulation of negative	..	உருவ எதிர்ப் பதிவில் திருத்தம்! செய்தல்
Margin.	..	ஓரம் ; விளிம்பு
Marking document	..	சாட்சிய ஆவணம்
Mass studies	..	எண்ணற்ற ஆய்வுகள்
Master pattern	..	முதன்மையான முன்மாதிரி ; மூல எடுத்துக்காட்டு
Measure of Tilt	..	சாய்வின் அளவு
Median line	..	(முகத்தின்) மைய நேர்க்கோடு
Medial Incisors	..	இடை வெட்டுப் பற்கள்
Medicine and medicament	..	மருந்தும் மருத்துவமுடி
Medico-legal	..	சட்ட மருத்துவம்
Medulla	..	மச்சை
Medullary Index	..	மச்சைக் குறியீட்டெண்
Medium	..	ஊடுபொருள்

Medium of exchange	..	பரிமாற்ற மூலக்
Melting point	..	உகுரு நிலை
Meningeal irritation	..	தண்டுவட அழற்சி
Menstrual Blood	..	மாதவிடாய் இரத்தம்
Mercuric chloride	..	மெர்க்கூரிக் குளோரைடு
Mercurous citrate	..	மெர்குரஸ் சிட்ரேட்
Mercury fulminate	..	பாதரச ஃவல்மினேட்
Mesh wire	..	கம்பி வலை
Metabolic and endocrine diseases.	..	வளர் சிதை மாற்றம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி சார்ந்த நோய்கள்
Metabolic disturbances	..	வளர் சிதை மாற்ற ஊட்டப் பாடுகள்
Metabolites	..	வளர் சிதை மாற்ற எச்சம் பொருட்கள்
Meta-systox	..	மெட்டா சிஸ்டாக்சி
Metabolism	..	வளர் சிதை மாற்றம்
Methyl alcohol	..	மெதில் ஆல்கஹால்
Micro-camera	..	நுண்ணுருவ நிழற்படக் கருவி
Micro-comparison	..	நுண்ணிய ஒப்பீடு
Microscope	..	நுண்ணோக்கி
Microscopic Examination	..	நுண்ணோக்கி வழி ஆய்வு
Microscopic Structure	..	நுண்ணமைப்பு
Microscopy	..	நுண்ணோக்கி இயல்
Migration	..	புலம் பெயர்தல்
Mild irrigation with green stains.	..	பச்சைக் கறை சிறிதளவு ஏற்றுதல்
Mimeograph process	..	நகல் எடுப்பு முறை
Miniature camera	..	சிறுநுருவ நிழற்படக் கருவி
Mint	..	நாணயப் பட்டறை
Misalignment	..	ஒழுங்கற்ற ; வரிசையற்ற
Misfire	..	தவறாக வெடித்த ; வெடிக்காத தவறிய
Mixed agglutination	..	கலப்பு ஒட்டு நிகழ்வு
Mixer	..	கலப்பான்
Mobile	..	நடமாடும் ; இயங்கும் ; அசையும்
Mobile phase	..	இயங்கும் நிலை

Mobile van	.. நடமாடும் ஊர்தி
Mobility	.. அசைவு ; இயக்கம்
Modelling clay	.. உருவ அமைப்புக் களிமண்
Moderate term	.. மித வரையறைக் காலம்
Modus operandi	.. வழிமுறை
Moist earth	.. ஈரமண்
Momentary impact	.. துளி நேரத் தொடல்
Monarch	.. மன்னன்
Morphine	.. மார்பிபின்
Mould	.. பூசனம் ; வார்ப்படம்
Mounting	.. பொருத்துதல்
Mud pot	.. மண் பாளை
Mug	.. குவளை
Multi-coloured	.. பல வண்ணமிட்ட
Multilith process	.. பல்முனை கல்லச்சுப் பதிப்பு
Multiple Development	.. பல்முனை வளர்ச்சி
Murder	.. கொலை
Musket	.. மஸ்கட் துப்பாக்கி
Mutation	.. மரபின மாற்றம்
Muzzle jump	.. (சுடும்பொழுது) துப்பாக்கியின் முன்முனை மேலெழும்பல்
Muzzle loading gun	.. மருந்துத் (முன்வழி நிரப்பு) துப்பாக்கி
Muzzle velocity	.. (துப்பாக்கி) குழல் வெளிக் குண்டின் வேகம்
Myxoedema	.. கேடயச் சுரப்பி நீர் குறை நிலை நோய்

N

Name of the article	.. பொருளின் பெயர்
Narcotics	.. போதைப் பொருட்கள்
Narcotine	.. தார்க்கோட்டின்
Nasion	.. மூக்குத் தண்டின் மேல் மையம்
National Characteristics	.. நாட்டுடைப் பண்பாடுகள்
Nature of variations	.. மாற்றங்களின் இயல்பு
Nauseous coppery taste	.. குமட்டும் தாமிரச் சுவை
Neat serum	.. நீர்க்காத குருதி வடிநீர்

Neck rigidity	..	கழுத்து இறுக்கம்	
Neck stiffness-Metabolic and endocrine coma	..	வளர்சிதை மாற்றம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி சார்ந்த செயலற்ற தன்மையால் ஏற்பட்ட கழுத்து விரைப்பு	
Neurogenic coli	..	நரம்புக் கோளாறு	
Neutron-Activation Analysis	..	நியூட்ரான் கிளர் பகுப்பாய்வு	
Neutrophil Polymorphonuclear leucocytes	..	இரத்த வெள்ளை அணுவுகை	
Nitrate	..	நைட்ரேட்	
Nitric Acid	..	நைட்ரிக் அமிலம்	
Nitrite	..	நைட்ரைட்	
Nitrocellulose	..	நைட்ரோ செல்லுலோஸ்	
Nitro glycerine	..	நைட்ரோ கிளிசரின்	
Non-absorbant soil	..	உறிஞ்சா மண்	
Non-combustible	..	எரியாத தன்மையுள்ள	
Non-secretor	..	சுரப்பாளர் அல்லர்	
Non-spontaneous	..	சரளமில்லாத	
Norma frontalis	..	முன்பக்கத் தோற்றம்	
Normal individual	..	இயல்பான மனிதன்	
Notch glass	..	வடுவுடைக் கண்ணாடி	
Not sufficient for test	..	ஆய்வுக்குப் போதாத	
Noxious	..	விஷமுள்ள; அருவருப்பான	
Nozzle	..	துப்பாக்கியின் குதிரை அடித்தளத் துளை.	
N.P.K. complex	..	என்.பி.கே. (தழை, சாம்பல் மணிச்சத்து) கூட்டு உரம்.	
Number plate	..	எண் தகடு	
Numbness and tinkling of finger tips	Of	விரல் நுனி மரத்தலும் குறுகுறுத்தலும்	
Nylon	..	நைலான்	
O			
Oblique lighting	..	சாய்வு ஒளி அமைப்பு	
Offence	..	குற்றம்	
Oil immersion (Magnification)	..	எண்ணெய் மூழ்கு வழி	
Oil stain	..	எண்ணெய்க் கறை	

Oily liquid	..	எண்ணெய் போன்ற நீர்ப் பொருள்
Oily medium	..	எண்ணெய் படிந்த பரப்பு
Oily stains	..	எண்ணெய் போன்ற கறை
Oleander nut Kernal	..	அரளிக் கொட்டைப் பருப்பு
Opium	..	அபின்
Optical bleaches	..	ஒளி வழி வெளிரச் செய்தல்
Optical equipment	..	ஒளியியல் கருவி
Optical flat	..	ஒளியியல் தட்டம்
Optimum	..	இயைந்த
Orange	..	ஆரஞ்சு
Organo-chlorine compound	..	அங்ககக் குளோரின் கூட்டுப் பொருள்
Organo-phosphorus compound	..	அங்ககப் பாஸ்பர கூட்டுப் பொருள்
Origin	..	மூலம்; தோற்றம்
Ornate signature	..	சிங்கார ஒப்பம்
Outer orbital rim	..	கண் குழி வெளிச் சுற்று விலிம்பு
Oven	..	சூட்டுக் கலம்
Overcoat	..	மேல் அங்கி
Overwriting	..	எழுத்தின் மேல் எழுதுதல்
Oxygen Metabolism	..	பிராணவாயு வளர்சிதை மாற்றம்

P

Packing	..	சிப்பமிடுதல்
Packing rod (muzzle loading gun)	..	(முன் வழி நிரப்பு துப்பாக்கி) கெட்டிக்கும் கம்பி
Paint comparison	..	வண்ணப் பூச்சு ஒப்பீடு
Paint Scrappers	..	வண்ணப் பூச்சு சுரண்டல்கள்
Pair of full trousers	..	முழுக்கால் சட்டை
Pair of half trousers	..	அரைக்கால் சட்டை
Palpitation	..	படபடப்பு; அதிகத் துடிப்பு (இருதயம்)
Palathologic lesions	..	நோயால் விளைந்த காயம்
Pancreas	..	கணையம்
Panties	..	ஜட்டி (பெண்)
Paper chromatography	..	தாள் நிற ஆய்வியல்

Paper electrophoresis	..	தாள் வழி மின்முனைக் கவர்ச்சி முறை
Paper envelope	..	தாள் உறை
Paper packet	..	காகிதப் பொட்டலம்
Paper parcel	..	காகிதப் பொட்டலம் (அனுப்புகை)
Paraffin Wax	..	பாரபின் மெழுகு
Parallax focussing	..	இடமாறு தோற்றப் பிழையின் குவியப்படுத்தல்
Parallel Scratches	..	இணைக் கீரல்கள்
Parathion	..	பாரத்தியான்
Parcel	..	பொட்டலம் (அனுப்புகை)
Particle	..	துகள்
Particles of Abrus precatorius	..	குண்டுமணியின் துகள்கள்
Pasty mass	..	பசை போன்ற பொருள்
Percentage	..	விழுக்காடு
Peculiarities of wear	..	தேய்மானத்தின் தனிப் பண்புகள்
Pellets, Pellet	..	ரவைகள்
Pencil writing	..	கரிமுனை எழுதுகோல் எழுத்து
Pen lift	..	எழுதுகோலை உயர்த்துதல்
Pen movement	..	எழுதுகோல் இயக்கம்
Pen-pause	..	எழுதுகோல் இயக்க நிறுத்தல்
Pen position	..	எழுதுகோல் பிடிக்கும் முறை
Pen pressure	..	எழுதுகோல் அழுத்தம்
Penta Erythrytol Tetranitrate. (PETN).	..	பெண்டா எரித்திரிட்டால் டெட்ராநைட்ரேட்
Percussion cap	..	(தோட்டா) தூண்டுப் பொருள் அடங்கிய கிண்ணம்
Perforated wood	..	நுண் துளை உள்ள மரத்துண்டு
Perforation	..	துளையிடுதல்
Peripheral Neuritis	..	புற நரம்புக் கோளாறு
Peritoneal	..	வயிற்றுருப்பு உறை சம்பந்தமான
Permanence of record	..	நிழற்பட பதிவுருவின் நிலைத்தன்மை
Perpetrate	..	வினை செய்தல்
Personal characteristics	..	தனிப்பட்ட பண்பு நலன்கள்

Perspex plate	.. உடையாத ஒளி ஊடுருவும் தட்டம்
Pesticide	.. பயிரழிப்பிக் கொல்லி
Petrol	.. (பெட்ரோல்) நிலவெண்ணெய்
Petroleum products	.. நிலவெண்ணெய்ப் பொருட்கள்
Phenobarbitone	.. ஃபீனோபார்பிடோன்
Phenol	.. ஃபீனால்
Phényl	.. ஃபீனைல்
Philtrum	.. மேலுதட்டின் மையப் பள்ளம்
PH meter	.. pH அளவி
Photocryptography	.. மந்தண எழுத்து நிழற்படக் கலை
Photo-electric cell	.. ஒளியுணர் மின்கலம்
Photograph	.. நிழற்படம்
Photographic marking	.. நிழற்படக் கலையில் குறியீடு
Photo micrograph	.. நுண் பெருக்க நிழற்படம்
Photostat copying	.. பட உரு படியெடுத்தல்
Phosphomiden	.. ஃபாஸ்ஃபாமிடென்
Phosphine	.. ஃபாஸ்ஃபைன்
Physical	.. இயற்பியலான; உடல் தொடர் பான
Physical evidence	.. தடயப் பொருள்
Pictorial effect	.. படம் பிடித்தார் போன்ற தோற்றம்
Pictorial Record	.. படப் பதிவுரு
Piece of Intestine	.. குடல் துண்டு
Piece of Kidney	.. சிறுநீரகத் துண்டு
Piece of liver	.. ஈரல் துண்டு
Pill box	.. மாத்திரைப் பெட்டி
Pinfire cartridge	.. ஊசிமுனைச் சுடுதோட்டா
Pistol	.. கைத் துப்பாக்கி
Pitted	.. தழும்பேறிய; வடுவேறிய
Plaster cast	.. பூச்சு மாவு அச்சு
Plastic	.. பிளாஸ்டிக்
Plasticene	.. (பிளாஸ்டிசீன்) களிமம்
Plated coins	.. முலாம்பூசிய நாணயங்கள்
Point-sources of light	.. ஒளிக் குவியம்

Poisons-Isolation and Identification

நஞ்சுகளைத் தனித்தெடுத்த
லும் அடையாளம் காண
லும்

Polarisers	.. துருவக் கரணிகள்.
Polarising Microscope	.. துருவகரண நுண்ணோக்கி
Polish marks	.. பளபளப்பேற்றியதாலான அடையாளம்
Polymorphic	.. பல்வகையான (மரபியல்)
Poly-morphism	.. பல்வகைப்பட்ட (மரபியல்)
Polyneuritis	.. நரம்புக் கோளாறு
Polythene container	.. பாஸ்தீன் கொள்கலம்
Polyuria	.. அதிக சிறுநீர்ப் போக்கு
Poppy capsule	.. பாப்பி செடிக்காய்
Porcelain Tile	.. பீங்கான் ஓடு (தட்டு)
Porphyrin	.. (போர்பைரின்)
Portable evidence	.. எடுத்துச் செல்லக்கூடிய தடயம்
Portrait	.. உருவப் படம்
Positive	.. நேரிடை; நேர்ப்படி
Positive impression	.. நேர்ப் பதிப்பு
Positive materials	.. நேர்ப் பிரதிக்கான பொருட்கள்
Postero-Laterally	.. பின்-பக்கவாட்டு
Postmortem	.. இறப்புக்குப் பின்
Posture of the face	.. முகவெட்டு
Pot glass	.. பானைக் கண்ணாடி
Potassium carbonate	.. பொட்டாசியம் கார்பனேட்
Potassium chlorate	.. பொட்டாசியம் க்ளோரேட்
Potassium chloride	.. பொட்டாசியம் க்ளோரைடு
Potassium cyanide	.. பொட்டாசியம் சயனைடு
Potassium Nitrate	.. பொட்டாசியம் நைட்ரேட்
Potassium Nitrite	.. பொட்டாசியம் நைட்ரைட்
Pour Test	.. ஊற்றிப் பார்க்கும் ஆய்வு
Powder pattern	.. (துப்பாக்கி) எரிபொருள் படிவுத் தோற்றம்
Powerful irritants	.. கடுமையான எரிச்சலூட்டி
Power pack	.. மின் சீர்கலம்
Practical consideration	.. நடைமுறை சீர்தூக்கல்

Precipitation	.. வீழ் படிதல்
Precipitant	.. வீழ்ப்படிவாக்கி
Precipitate	.. வீழ்ப்படிவு
Precipitin tube	.. வீழ்ப்படிவுக் குழல்
Pre Molar Tooth	.. முன் கடைவாய்ப் பல்
Prepared standards	.. தயாரிக்கப்பட்ட அளவிக
Preservation	.. பாதுகாத்தல்; பதனப்படுத்தல்
Preservative	.. பாதுகாப்பான் ; பதனம் பொருள்
Presumptive test	.. ஊகச் சோதனை
Printed matter	.. அச்சிட்ட பொருள் (எழுத்து)
Primer (Copper cap-Brass cap)	.. முதற்பொருள் (தாமிரக் கிண்ணம்-பித்தளைக் கிண்ணம்)
Printing ink	.. அச்சு மை
Procedure	.. செய்முறை
Processing of sensitive materials	.. (ஒளி) உணர்வுள்ள பொருட் களை முறைப்படுத்துதல்
Prodermal feature	.. அடித்தோல் குறித்த பண்புகள்
Production	.. உற்பத்தி
Profuse blood stain	.. மிதமிஞ்சிய இரத்தக் கரை
Proof mark	.. நிரூபணக் குறி
Prognostic	.. நோய் விளைவறிதல்
Projection Tracing	.. திரையிட்டுப் பிரதியெடுத்தல்
Promissory	.. உறுதிமொழி வழங்கிய
Prosthion	.. மேல் தாடை எலும்பின் மைய முன் துருத்தல் பகுதி ; மேல் வெட்டுப் பற்களின் இடை ஈறுமுன் கீழ்முனை
Protocol (experiment)	.. வரிசை முறை (ஆய்வு)
Protruding nail	.. நீட்டிக் கொண்டிருக்கும் நகம் (ஆணி)
Psycho-active drugs	.. மனக் கிளர்ஜூட்டும் மருந்துகள்
Ptyalism	.. எச்சில் ஒழுகல்
Pubic hair	.. பிறப்புறுப்புப் பகுதி மயிர்
Publication	.. வெளியீடு
Punctuation marks	.. நிறுத்தக் குறியீடுகள்
Pyrethrum	.. பைரித்திரம்
Pyrexia	.. காய்ச்சல்

Q

Qualified opinion	.. வரையறைக்குட்பட்ட கருத்து
Qualitative Analysis	.. பண்பறி பகுப்பாய்வு
Quenching	.. தணிக்கும்
Questioned	.. கேள்விக்குரிய
Questioned Print	.. கேள்விக்குரிய பதிப்பு
Quick drying fixative	.. விரைவில் உலரும் நிலைப் படுத்தி
Quick drying Ink	.. விரைவில் உலரும் மை

R

Racial distribution	.. இனப் பங்கீட்டமைப்பு
Range of firing	.. துப்பாக்கியால் சுட்ட தொலைவு
Range of variation	மாறுபாடுகளின் வரம்பு
Rate of migration	.. இடப் பெயர்ச்சியின் வீதம்
Reagent	.. வினைப் பொருள்
Receipts	.. கைச் சாத்துகள்
Recoil	.. எதிர் விசை (துப்பாக்கி)
Rectified spirit	.. தூய்மைப்படுத்தப்பட்ட சாராவி
Reddening of mucus membrane	சளிப்படலம் சிவத்தல்
Reddish brown stain	.. செம்பழுப்புக் கறை
Reflected light	.. பிரதிபலித்த ஒளி
Reflex copying	.. பிரதிபலித்த ஒளியினால் நகலெடுப்பு
Reference collection of script	ஒப்பாய்வுக்கான தட்டெழுத்துத் தொகுப்பு
Refractive Index	.. ஒளி விலகல் எண்
Refractometer	.. ஒளி விலகல் அளவி
Regeneration of the epithelium	renal சிறுநீரகப் புற அடர்ப்படல மறு உற்பத்தி.
Reinforce	.. பலப்படுத்து ; வலிமையாக்கு
Relative proportion	.. ஒன்றொடொத்த விகிதம்
Relative positions	.. ஒன்றொடொத்த நிலைகள்
Relative sizes	.. ஒன்றொடொத்த அளவுகள்
Reloaded cartridge	.. மீண்டும் நிரப்பப்பட்ட தோட்டா

Renal dysfunction	.. சிறுநீரகச் செயற் கோளாறு
Renal failure	.. சிறுநீரகக் கோளாறு
Renal tublar necrosis	.. சிறுநீரகக் குழலின் நோய்ச் சிதைவு
Repeated strokes	.. திரும்பத் திரும்ப வரும் கோட்டு வடிவங்கள்
Report	.. அறிக்கை
Reprints	.. தனிப் பதிப்புகள்
Resin	.. (அரசின்) பசை
Resolution	.. தீர்மானம் ; பாகுபாடு பிரித்தல்
Request writing and signature	.. கோரப்பட்ட எழுத்தும் ஒப்ப மும்
Respective setting	.. முறையான அமைப்பு
Respiratory failure	.. மூச்சுக் கோளாறு
Restoration of faded writing	.. மங்கிய எழுத்தை மீட்டல்
Retention time	.. தங்கும் நேரம்
Retentivity	.. தங்க வைக்கும் தன்மை
Retouching	.. மறுபடியும் திருத்துதல்
Revolver	.. சுழல் துப்பாக்கி
Revolving cylinder	.. சுழலும் உருளை
Rib marks	.. (கண்ணாடி) விலாக் குறிகள்
Ricochet	.. குண்டு குறுங்கோணத்தில் பட்டு விலகல்
Ridges	.. திட்டுகள் ; கோடுகள்
Rifle-rifled weapon or gun	.. குழலின் சுருள் பள்ளங்கள் உள்ள துப்பாக்கி
Rifling marks	.. (துப்பாக்கி) குழல் சுருளால் ஏற்பட்ட அடையாளம்
Rim fire cartridge	.. விளிம்பு வெடியமைப்புத் தோட்டா
Rod	.. கம்பி; கோல்
Rodenticide	.. (எலி போன்ற) கொரிப்பன கொல்வி
Roger	.. ரோகர்
Rolled glass	.. வளைக்கப்பட்ட கண்ணாடி
Rotation of face	.. முகச் சுழற்சி
Rotator	.. சுழற்றும் கருவி

Rubber stamp	.. இரப்பர் முத்திரை
Run over	.. மேல் ஏறிய
Rusty metal	.. துருப்பிடித்த உலோகம்

S

Safety catch	.. காப்புக் கொக்கி
Safety paper	.. காப்புத் தாள்
Saline	.. உப்பு நீர் ; உவர் நீர்
Sample sweat	.. மாதிரி வியர்வை
Saponification value	.. சோப்பாக்கும் திறனளவு
Saturated aqueous solution	.. பூரித நீர்க் கரைசல்
Saturated saline	.. பூரித உப்புக் கரைசல்
Saw	.. இரம்பம்
Scale	.. அளவை ; அளவு கோல் ; செதில்
Scale count index	.. செதில் அளவுக் குறியீடு
Scalpel	.. அறுவைக் கத்தி
Scalp hair	.. தலை உச்சி மயிர்
Scar	.. வடு
Schizophrenia	.. மன நோய்
Scorching	.. பொசுக்குதல்
Scratch	.. கீறல்
Scratch marks	.. கீறல் குறிகள்
Screening	.. திரையிடல் ; மறைத்தல் ; தெரிந்தெடுத்தல்
Screw cap	.. திருகு மூடி
Screw gauge	.. புரியளவி
Seal	.. முத்திரை ; இணைப்பை
Sealed beam light	.. சீராக்கப்பட்ட ஒளிக்கற்றை
Sealed bottle	.. முத்திரை வைக்கப்பட்ட பட்டி
Sealing	.. முத்திரையிடுதல்
Sealing wax	.. அரக்கு
Sears	.. (துப்பாக்கி) குதிரை சுத்தி இணைப்பாள்
Seating	.. உட்காருதல் ; பொருத்தி அமைத்தல்
Secondal Sodium	.. செக்கனல் சோடியம்

Secretor	.. கூரப்பாளர்
Secret writing	.. மந்தண எழுத்து
Security edge	.. காப்பு விளிம்பு (நாணயம்)
Security thread	.. காப்பு நூல் (தாள் நாணயம்)
Sedatives	.. அமைதிப்படுத்தும் மருந்து
Sedimentation	.. மண்டி படிதல்
Self loading	.. தானே நிரப்பும்
Semen	.. விந்து
Semi automatic	.. இடைநிலைத் தானியங்கி
Semi micro analysis	.. இடைநிலை நுண் பகுப்பாய்வு
Seminal stain	.. விந்துக் கறை
Semi smokeless powder	.. இடைநிலை புகையா மருந்து
Sensation of numbness	.. மரத்துப் போதல்
Sensitivity	.. கூர் உணர்வு
Sequence of writing strokes	.. எழுத்துரு அமைப்பு
Serial number	.. தொடர் எண்
Serrations	.. இரம்பப் பல் அமைப்பு வரிகள்
Serum	.. குருதி வடிநீர்
Severed end	.. வெட்டுண்ட முனை
Severe corrosion and yellow stains	.. தீவிர அரிப்பும் மற்றும் மஞ்சள் கறையும்
Sex-linked	.. பால் தொடர்புள்ள
Shading	.. பட்டை அடித்தல்; கரியவண்ணம் தீட்டுதல்
Shaker	.. குலுக்கி
Shallow impression	.. மேலோட்டமான (ஆழமற்ற) பதிப்பு
Sharp edge	.. கூர்முனை
Shearing instrument	.. வெட்டுக் கருவி
Shellac	.. செல்லாக்
Shiny yellow	.. ஓவீர் மஞ்சள்
Shirt	.. சட்டை
Shocking power	.. (குண்டு) அதிர்ச்சித் திறன்
Shoe	.. புதை மிதி
Short effective range	.. கிட்டத் தொலைவு வலிமை
Short term	.. குறுகிய கால
Shot gun	.. ரவைத் துப்பாக்கி

Shot pistol	..	ரவைக் கைத் துப்பாக்கி
Sickle	..	கதிர் அரிவாள்
Signature	..	ஒப்பம்
Significance	..	முக்கியத்துவம்
Silent gene	..	உள்ளார்ந்த இனக் கீற்று
Silicone grease	..	சிலிகான் மசகு
Silk	..	பட்டு
Silken	..	பட்டாலான
Similar	..	ஒரே மாதிரியான
Similarities	..	ஒற்றுமைகள்
Simulated forgery (Signature)	..	உண்மை போல் தோன்றும் (பொய்யொப்பம்)
Single barrel breech loading gun (S.B.B.L.)		ஒற்றைக் குழல் தோட்டாத் துப்பாக்கி
Single barrel muzzle loading gun (S.B.M.L.)		ஒற்றைக் குழல் மருந்துத் துப்பாக்கி
Single layer comparison	..	ஒரு படிவு ஒப்பாய்வு
Sizing (Paper)	..	(தாள்) பளபளப்பாக்குதல்; வெட்டுதல்
Size of handwriting	..	கையெழுத்தின் அளவு
Skid marks	..	சறுக்கல் குறிகள்
Skin	..	தோல்
Skill	..	திறமை; திறன்
Sleeveless banian	..	கையில்வாத பனியன்; முண்டா பனியன்
Slide-method	..	சில்லு முறை
Slide movement of a pistol	..	கைத் துப்பாக்கியின் குண்டு நிரப்பும் இயக்கம்
Slight deviation	..	சற்றே விலகிய
Sling	..	நாடா
Slope	..	சரிவு; சாய்வு
Sloughing	..	தோல் உரிதல்
Small arms	..	சிறு சுடுகலன்கள்
Small stones	..	சிறு கற்கள்; பொடிக் கற்கள்
Smear	..	தடவல்
Smeard writings	..	மை கலைந்த எழுத்துக்கள்
Smokeless powder	..	புகையா மருந்து
Smooth bored weapon or gun	..	சுருளற்ற துப்பாக்கி

Soaked or drenched	.. ஊறிய அல்லது நனைந்த
Socks	.. காலுறை
Sodium Arsenite	.. சோடியம் ஆர்சனைட்
Sodium Chloride	.. சோடியம் குளோரைடு (உண் வுப்பு)
Sodium hydroxide	.. சோடியம் ஹைட்ராக்சைடு
Sodium Nitrate	.. சோடியம் நைட்ரேட்
Sodium Nitrite	.. சோடியம் நைட்டரைட்
Soft nosed bullet	.. மூக்குறையற்ற குண்டு
Soft Point Bullet	.. முனையுறையற்ற குண்டு
Soil	.. மண்
Soil Comparison	.. மண் ஒப்பாய்வு
Sole print	.. உள்ளங்கால் பதிவு
Solubility	.. கரை திறன்
Soneryl Sodium	.. சோனெரீல் சோடியம்
Spacing	.. இடைவெளி
Spade	.. மண் வெட்டி
Special heating equipments	.. சிறப்புச் சூடாக்கி
Special sensitivity	.. சிறப்பு உணர்வு (ஒளி)
Specific gravity bottle	.. அடர்த்தி எண் புட்டி
Specimen	.. மாதிரி
Speck	.. துகள் ; பொட்டு
Spectral lines	.. நிறப்பிரிகைக் கோடுகள்
Spectrograph	.. நிறப்பிரிகைப் படம்
Spectrographic analysis	.. நிறப்பிரிகைப் பகுப்பாய்வு
Spectrometer	.. நிறப்பிரிகைமானி
Spectrophotometer	.. நிறப்பிரிகைப் படமானி
Spectrophotometry	.. நிறப்பிரிகைப் படவியல்
Spectrum	.. நிறப்பிரிகை
Spermatozoa	.. விந்து அணுக்கள்
Spherometer	.. முக்காவி புரியளவி
Spleen	.. மண்ணீரல்
Spiko	.. சூத்திட்டி
Spinal convulsions	.. தண்டுவட வலிப்பு
Spinkle	.. தெளி; தூவு
Solinter	.. எரிக்குச்சி; சிம்பு
Splintered fragments	.. எரிக்குச்சி சிதற்கு

Spontaneous	..	சரளமான
Spontaneously catches fire	..	தானே தீப்பற்றும்
Sponge	..	கடற் பஞ்சு
Spotting	..	பொட்டிடல்; கண்டு கொள்ளல்
Spray	..	தெளி; தெளிப்பு
Spray reagent	..	தெளிப்பு வினைப்பொருள்
Spread pattern of Pellets	..	ரவைகள் சிதறும் பரப்பு
Spring loaded	..	சுருள்வில் பொருத்தப்பட்ட
Sporadic defect	..	இங்கும்ங்கும் ஏற்படும் குறை
Stab mark	..	குத்திய அடையாளம்
Stain	..	கறை
Stain free control	..	ஒப்புக்கைக்குரிய கறைபடாப் பொருள்
Staining	..	கறைப்படுத்துதல்
Stations not super imposed	..	இஞ்சுதலில்லாக் கறை
Stamp pad ink	..	முத்திரை மை
Standard	..	தரம்; இயன் மதிப்பளவு
Standard solution	..	தரப்படுத்தப்பட்ட கரைசல்
Stapling	..	கம்பித் தையல்
Starch-gel	..	மாவுக் களி
Stationary phase	..	நிலையான படிவம்
Steatorrhea	..	கொழுப்புச் சுரப்பிக் கோளாறு
Stenosis of the oesophagus phylorus	..	உணவுக் குழாய் சுருக்கு தடை இறுக்கம்
Stereo Microscope	..	முப்பரிமாண நுண்ணோக்கி
Stereo-scopic Photography	..	முப்பரிமாண நிழற்படக் கலை
Sticky mucus on the stomach	..	இரைப்பைச் சுவற்றின் சளிப்படலம்
Stimulant	..	ஊக்குவிப்பான்
Stirrer	..	கலக்கி
Stomach	..	இரைப்பை
Stomach and Contents.	..	இரைப்பையும் அதன் உள் எடங்கியவையும்
Stomach Contents	..	இரைப்பையில் அடங்கியவை
Stomach reddens	..	இரைப்பை சிவப்பாதல்
Stomach wash	..	இரைப்பை கழுவல்
Stitched at both ends	..	இரு ஓரங்களும் தைக்கப்பட்ட

Straw paper	வைக்கோல் தாள்
Striking velocity	குண்டடி வேகம்
Stripes	கோடுகள்
Struck method	(நாணயம் உருவாக்கம்) அடி முறை
Strychnine	ஸ்ட்ரிக்னைன்
Style characteristics	தனி இயல்புப் பண்புகள்
Stylus	வரைமுனை
Sub-Arachnoid haemorrhage	(சிலந்திவலைப் படலம்) மூளை இரத்தக் கசிவு
Subcutaneous	தோலுக்கடியில்
Sub-Mucous Haemorrhage	அடி சளிப்படலத்தில் இரத்தச் சிதைவு
Substances	பொருட்கள்
Subtend	கோண எதிர் வீழ் வரை
Suicide	தற்கொலை
Sudden catastrophe	திடீர்ப் பேரழிவு
Sulphate	சல்பேட்
Sulphonamide	சல்பானமைடு
Sulphide	சல்பைடு
Sulphur	கந்தகம்
Sulphuric Acid	கந்தக அமிலம்
Sumithion	சுமித்யான்
Sunken foot print	அழுந்திய காலடிப் பதிவு
Super imposition	ஒன்றின்மேல் ஒன்றைப் பொருத்துதல்
Super imposition of skull and photograph	நிழற்படத்தோடு மண்டையோட்டின் படத்தைப் பொருத்திப் பார்த்தல்
Super imposition studies	ஒன்றின் மேல் ஒன்று பொருத்தும் ஆய்வு
Superior Orbital Margin	கணவளைய மேல் விளிம்பு
Superficial corrosion	மேலெழுந்தவாரியான அரிப்பு
Supernatant liquid	தேறல்; தெளிவு
Superscriptions	மேல் எழுதப்பட்டவை
Surface treatment	புறப் பரப்பை ஆயத்தப்படுத்தல்
Surface foot print	சமதளக் காலடிப் பதிவு
Suspected	ஐயத்திற்குரிய

Suspicious Death :	.. ஐயத்திற்குரிய சர்வீஸ்
Suspension	.. தொங்கல்
Swab	.. துடை; துடை பஞ்சு
Swirling	.. சுழற்றும்
Sword	.. வாள்
Symmetrically situated	.. சமச்சீராக அமையப்பெற்ற
Symptoms of uraemia	.. இரத்தச் சோகை அறிகுறிகள்
Syndrome of erethism	.. கூருணர்வு பயக்கும் நோய்க்குறி ஒத்திசைவு
Synergism	.. கூட்டுப் பலன்
Synthesis	.. கூட்டிணைப்பு
Syringe-Barrel	.. பீச்சுக் குழல்
Systemic infections	.. (உடல்) மண்டலம் முழுவதும் நோய் தொற்றுதல்
Systox	.. சிஸ்டாக்ஸ்

T

Taciturn	.. பேசாதிருத்தல்
Tag	.. கூர்நாடா
Tampering of document	.. ஆவணத்தைச் சிதைத்தல் (திருத்துதல்)
Tattooing	.. பச்சைக் குத்துதல்; எரிபொருள் தெரித்தல்
Teasing	.. துன்புறுத்தல்; சின்னாபின்னப் படுத்தல்
Tear mark	.. கிழிசல் அடையாளம்
Terminal spur	.. (எழுத்து) இறுதிக் கூர்முனை
Test mark	.. சோதனை அடையாளம்
Tetanic convulsion	.. நரம்பிசிவு வலிப்பு
Textile pattern	.. நெசவமைப்பு
Theoretical considerations	.. கொள்கை நோக்கு
Therapeutic test	.. நோய் தீர்வியல் சோதனை
Thimet	.. தைமெட்
Thin layer chromatography	.. மென் படிவ நிற ஆய்வியல்
Thiocyanate	.. தயோசயனேட்
Thiodan	.. தயோடன்
Thread	.. நூல்

Three pronged fork	..	மும்முனை முட்கரண்டி
Throat and gullet	..	தொண்டையும் உணவுக் குழாயும்
Thyrototoxicosis	..	கேடயச் சுரப்பி நீர் மிகுநிலை
Tire	..	முறிவு (உயிரியல்)
Titrate	..	முறிவுண்டாக்கு
Titration	..	முறிவுண்டாக்குதல் (உயிரியல்)
Titre of the antibody	..	எதிர் பொருளின் முறிவளவு
Tolerance	..	சகிப்புத் தன்மை
Tonic and Clonic spasms	..	தசை செயலிழப்பு நீங்கி இயல்படைதல்
Tool marks	..	கருவி ஏற்படுத்திய அடையாளம்
Torn	..	கிழிந்த
Torn documents	..	கிழிந்த ஆவணங்கள்
Toxaphane	..	டாக்சபீன்
Toxic Principles of oleander	..	அரளியின் நச்சு மூலக் கூறுகள்
Toxic substance	..	நச்சுப் பொருள்
Toy pistol caps	..	விளையாட்டுத் துப்பாக்கியின் பொட்டு வெடி
Trace elements	..	நுண்மூலங்கள்
Tracing paper	..	வரைபடித் தாள்
Traffic	..	போக்குவரவு
Traffic congestion	..	போக்குவரவு நெரிசல்
Tragus of the ear	..	புறச் செவியின் அங்கம்
Trachea	..	மூச்சுக் குழாய்; காற்றுக் குழாய்
Trajectory	..	குண்டு செல்லும் பாதை
Track mark	..	சுவட்டு அடையாளம்
Transfer of paint	..	வண்ணப் பூச்சின் இடப் பெயர்ச்சி
Transfusion	..	உட் செலுத்தல்
Translucence	..	ஒளிக் கசிவு
Transmission	..	அனுப்புதல்; ஊடுருவல் (ஒளி)
Transmitted light	..	ஊடுருவிய ஒளி
Transquilizers	..	மன அமைதி தரும் மருந்துகள்
Transverse axis	..	குறுக்காய்மைந்த அச்சு
Traumatic	..	காயத்தினால்
Tremor	..	நடுக்கம்
Tremor of sickness	..	நோயினால் ஏற்பட்ட நடுக்கம்

Trigger guard	.. (துப்பாக்கி) குதிரைக் காப்பு வளையம்
Trigger mechanism	.. (துப்பாக்கி) குதிரை இயக்க முறை
Trigger Pull (gun)	.. (துப்பாக்கி) குதிரை இழுவிசை
Trithion	.. டிரைதயான்
Trinitro Phenyl Methylamine (TETRYL)	.. டிரைநைட்ரோ பினைல் மெதைல் நைட்ரமைன் (டெட்ரில்)
Trinitrotoluene (TNT)	.. டிரைநைட்ரோடொலூவின் (டி. என். டி.).
Trough	.. தொட்டி
Tube-technique	.. குழாய் வழிமுறை
Type of lens	.. வில்லையின் வகை
Type script	.. தட்டெழுத்து
Types of evidence	.. சாட்சியங்களின் வகை
Type style	.. தட்டச்சு எழுத்துக்களின் அமைப்பு
Typewriter ribbon ink	.. தட்டச்சு நாடாவின் மை
Typewriting	.. தட்டச்சிடுதல்

U

Ulceration	.. புண்ணாதல்
Ulcerative quality	.. புண்ணாக்கும் தன்மை
Ultra violet examination	.. புற ஊதா ஒளி வழி ஆய்வு
Ultra violet lamp	.. புற ஊதா விளக்கு
Ultra violet region	.. புற ஊதாப் பகுதி
Under structure of car	.. சீருந்தின் அடிப் பகுதியமைப்பு
Underwear	.. உள்ளாடை
Uneven impression	.. சீரில்லாப் பதிப்பு
Uneven wear	.. சீரில்லாத் தேய்மானம்
Unlawful and malicious administration of poison	.. சட்ட முரணாகத் தீய நோக்குடன் நஞ்சுட்டல்
Unmarred surface	.. கெடுக்கப்படாத புரப்பு
Uraemia and cholaemia	.. இரத்தச் சோடையும் பித்தச் சோகையும்
Urine	.. சிறுநீர்
Uterus	.. கருப்பை

V

Vaginal fluid	.. யோனிக் கசிவு
Vaginal smear	.. யோனிக் கசிவுப் பூச்சு
Vaginal swab	.. யோனிக் கசிவுத் துடைப்பு
Variants	.. மாறுபாடுள்ளவை; மாறுபடுத்தி துபவை
Variation	.. மாறுபாடு; வேறுபாடு
Vascular disease	.. இரத்த நாளநோய்
Vegetable matter	.. தாவரப் பொருள்
Vegetable origin	.. தாவர மூலம்
Vegetable poison	.. தாவர நஞ்சு
Vegetable stain	.. தாவரக் கறை
Velocity	.. திசை வேகம்
Venipuncture	.. சிரை வழி செலுத்துதல்
Ventricular fibrillation	.. இதயக் கீழறைத் துடிப்பில் கோளாறு
Vertical	.. செங்குத்தான
Vesication	.. கொப்பளித்தல்
Vial	.. சிறு குப்பி
Vibration	.. அதிர்வு
Viscometer	.. பாகுத் தன்மை அளவி
Viscosity	.. பாகுத் தன்மை
Visible region	.. காணக்கூடிய பகுதி
Visualisation	.. காட்சிக்குரியதாக்குதல்
Voltage stabiliser	.. மின்னழுத்த சீர்படுத்தி
Volumetric Analysis	.. கன அளவுப் பகுப்பாய்வு

W

Wad	.. (தோட்டா) வட்ட அட்டை
Walking patterns	.. நடக்கும் முறை
Warfarin	.. வார்ஃபரின்
Warp and Weft	.. குறுக்கு நெடுக்கு (இழை)
Wash bottle	.. கழுவு சீசா
Washing tube	.. கழுவு குழல்
Watch glass	.. மணிகாட்டி வில்லை; குழிவான கண்ணாடி
Water mark	.. நீர்க்குறி

Water proof papers	.. நனையாத தாள்
Wavy hair	.. அலை முடி
Wax writing	.. மெழுகு எழுத்து
Weave pattern	.. நெசவு அமைப்பு
Wet-digestion method	.. நீர்மச் செரிமான முறை
White	.. வெண்மை
White Arsenic	.. வெள்ளை உள்ளியம்
Whitish	.. வெண்மையான
Wire marks	.. கம்பிக் குறிகள்
Wood pulp paper	.. மரக்கூழ் தாள்
Wool	.. கம்பளி
Wollen	.. கம்பளியாலான
Working face	.. பணிமுகம்
Writing habits	.. எழுதும் பழக்கம்
Writing paper	.. எழுது தாள்
Writing spaced	.. இடைவெளியிட்டு எழுதுதல்
Writing speed	.. எழுதும் வேகம்
Written for the occasion	.. நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டவை
Written to dictation	.. சொல்லி எழுதியவை

X

X-ray diffraction	.. எக்ஸ் கதிர்ச் சிதைவு
-------------------	-------------------------

Y

Yarn	.. நூல்
Yellow	.. மஞ்சள்

Z

Zinc diethyl dithio carbonate	.. துத்தநாக டைஎதைல் டைதயோ கார்பனேட்
Zinc phosphide	.. துத்தநாகப் பாஸ்பைடு

அரசு மைய அச்சகம் சென்னை - 600079